

## DEPARTMENTAL EXAMINATION

November 2015

## DEPARTMENTAL TEST FOR INTERNAL AUDIT OFFICERS - SECOND PAPER

(With Books)

Time – Three hours  
neu« - 3 kâMaximum Marks: 100  
mÂfgEr kÂ¥bg© fÿ-100

	<u>Note:</u>	<u>Finggl</u>
(1)	Answer any five questions only.	Vnj D« IªJ é dhj fSj F é i l a è j f l «.
(2)	Candidates are allowed the option to answer the paper either in English or in Tamil or even to answer the paper partly in English and partly in Tamil.	nj®ths®fY j ä ênyh (m) MŠ»yªAnyh mšyJ l u© L« fyªnj h é i l a è j f mDkÂj f¥g£LÿsJ.
(3)	Answers to whole questions in excess of the prescribed number of questions appearing at the end of the answer books will not be valued.	nj i tahd v© â j i f j F ä i fahf é i l b a G J « g£rªÂš mªj ä i fahd é i l f è š f i l Aahd tªi w kÂ¥ØL br£a¥gl kh£l hJ.
(4)	Answer should be brief and to the point and need not be a verbatim reproduction of printed pages.	é i l f Y R U j f k h f l « n f Y é j F c ç a j h f l « i U a j š m t A a «.
(5)	Marks will be deducted for bad handwriting/ bad presentation.	nkh r k h d i f b a GªA%F « / g i l ¥A%F « kÂ¥bg© fÿ F i w j f¥g£L «.

Marks

1. What is the regulation number referred in TNEB Service Regulations for the promotion of an employee. Elaborate who are the officers competent for revision of promotion orders and the modalities. 20  
வாரிய பணி விதிகளின் படி பதவி உயர்வுக்கான விதி எண்ணை குறிப்பிடுக? ஏற்கனவே வழங்கப்பட்ட பதவி உயர்வு பட்டியலை திருத்தம் செய்ய வழிமுறைகளும், எந்த உயர் அதிகாரிகளுக்கு வாரிய விதிகளின்படி அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை விவரி?
2. What is the regulation number and procedure referred for alteration of date of birth of an employee as per TNEB Service Regulations? 20  
ஒரு பணியாளரின் பிறந்த தேதி திருத்தம் செய்ய தமிழ் நாடு மின் வாரிய பணிவிதிகளில் உள்ள பணிவிதியின் எண்ணையும் மற்றும் அதில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளையும் பற்றி விவரி?
3. Detail the admissibility of joining time as per TNEB Service Regulations. How overstayed of joining time is to be treated? 20  
பணியேற்பு கால அவகாசம் அனுமதியை வாரிய பணி விதிகளின் படி விவரி? காலங்கடந்த பணியேற்பு கால அவகாசம் எவ்வாறு வாரிய பணிவிதிகளின்படி செயல்முறைப் படுத்தப்படுகிறது?
4. What does Conduct Regulations No. 18 refer to? Explain in detail about the modalities laid therein? 20  
வாரிய நன்னடத்தை விதி எண் 18 எதை சுட்டிக் காட்டுகிறது? நன்னடத்தை விதி எண் 18 ல் வரையறுக்கப்பட்ட குறிப்பீடுகள் யாவை?
5. Detail the penalties which can be imposed on an employee as per Discipline and Appeal Regulations? 20  
வாரிய நடத்தை மற்றும் மேல்முறையீட்டு விதிகளின்படி ஒரு தொழிலாளிக்கு எந்தெந்த தண்டனைகள் வழங்கலாம் என்பதை பற்றி விவரி?

6. What are the guiding principles laid down for a disciplinary authority to place an employee under suspension? 20  
ஒரு தொழிலாளியை தற்காலிக பணிநீக்கம் செய்யும் போது ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டும் கொள்கைகள் யாவை?
7. Define the following:  
கீழ்க்கண்டவற்றை வரையறுக்கவும்: 4
- a. Compensatory Allowance 4  
ஈடுசெய்யும் உதவித்தொகை
- b. Family 4  
குடும்பம்
- c. Competent Authority 4  
தகுதி உள்ள அதிகாரி
- d. Duty 4  
கடமை
- e. Employee 4  
ஊழியர்
8. A Line Inspector as on 01.04.2014 was drawing a pay of Rs.13,900+2,800 GP in the pay band of Rs.5,400-20,200+2,800 GP was promoted as Foreman I Grade in the pay band of Rs.9600-34800+grade pay of Rs.4,300/-. The individual joined in the promoted post of Foreman I Grade on 03.08.2014 F.N. His yearly increment in the lower post of Line Inspector is 1<sup>st</sup> April of every year. 20  
Fix the individuals promotional pay in the following manner.  
(i) If the individual had exercised option for fixation on the date of promotion.  
(ii) If the individual had exercised option for fixation on accrual of increment (ie.) 01.04.2015  
(iii) What would be the interim fixation the individual would get if he has exercised option vide item (2)

01.04.2014 அன்று மின்பாதை ஆய்வாளர் சம்பளம்	13,900+2,800
ஊதிய விகிதம்	5,400-20,200+2,800 [தர ஊதியம்]
மின்பாதை ஆய்வாளர் வருடாவருடம் ஆண்டு உயர்வு பெரும் நாள்	1 ஆம் தேதி ஏப்ரல் மாதம்
முகவர் முதல் நிலை பதவி உயர்வு தேதி	03.08.2014
முகவர் முதல் நிலை பதவியில் சேர்ந்த நாள்	03.08.2014 முற்பகல்
முகவர் முதல் நிலை பதவியின் ஊதிய விகிதம் மற்றும் தர ஊதியம்	9600-34800+ 4,300 [தர ஊதியம்]

மேற்கண்ட விவரங்களை வைத்து மின்பாதை ஆய்வாளரின் பதவி உயர்வு [முகவர் முதல் நிலை] சம்பளத்தை கீழ்க்கண்ட முறைகளில் பொருத்தம் செய்திடுக:

- (i) பதவி உயர்வு ஊதிய பொருத்தம் படிவத்தில் பதவி உயர்வு பெற்ற அன்றைய தேதியிட்டு கேட்டால்
- (ii) பதவி உயர்வு ஊதிய பொருத்தம் படிவத்தில் அவர் தன்னுடைய பதவி உயர்வு சம்பளத்தை அடுத்த ஆண்டு உயர்வு தேதிக்கு கேட்டால்
- (iii) பதவி உயர்வு சம்பளத்தை அடுத்த ஆண்டு உயர்வு தேதிக்கு பின்னர் கேட்டால் பதவி உயர்வு தேதியிலிருந்து ஆண்டு உயர்வு வரை அவருக்கு வழங்கப்பட வேண்டிய இடைக்கால சம்பள விகிதம் என்ன?